



ශ්‍රී ලංකා සංවර්ධන පරිපාලන ආයතනය
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம்
SRI LANKA INSTITUTE OF DEVELOPMENT ADMINISTRATION



இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான
முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை 2020(I)

காலம் 03
மணித்தியாலங்கள்

அரசியலமைப்புச் சட்டமும் நிர்வாகச் சட்டமும் (01-I)

විකාශ අංකය
Index No / சுட்டெண்

- ஐந்து (05) வினாக்களுக்கு மாத்திரம் விடை தருக.
- ஒரு வினாவுக்கு 20 புள்ளிகள் வீதம் மொத்தப் புள்ளிகள் 100.

1. இலங்கையின் குடியரசு ஜனாதிபதிக்கு 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பினால் மிதிமஞ்சிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தாங்கள் உடன்படுகின்றீரா? 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் அது தொடர்பில் (20 புள்ளிகள்) நீதிமன்றங்களினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்களை ஆதாரமாகக் கொண்டு கலந்துரையாடுக.
2. i. பாராளுமன்றத்தின் இறையாண்மை (Sovereignty of Parliament) என்பதன் மூலம் கருதப்படுவது யாதென்பதை சுருக்கமாக விளக்குக. (05 புள்ளிகள்)
ii. பாராளுமன்றத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளின் பரப்பு குறித்து (15 புள்ளிகள்) கலந்துரையாடுக.
3. நிர்வாக அதிகாரசபையொன்றின் நடவடிக்கை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் ஆளொருவருக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு நீதிமன்றத்தினால் பொதுச்சட்ட பரிகாரமான (Remedy) மீயுரிமை ரீட் கட்டளைகள் (Prerogative Writs) வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்க முடியுமான ரீட் கட்டளைகளின் வகைகளை விபரித்து, இலங்கை நீதிமுறை அதிகாரப் படிநிலையில் ரீட் (20 புள்ளிகள்) கட்டளைகளை வழங்க முடியுமான நீதிமன்றங்கள் எவை என்பதை விளக்குக.
4. “1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் முழுமையான வலுவேறாக்கம் (Separation of powers) இல்லாத போதிலும் தடைகள் மற்றும் சமத்துவக் காப்பீட்டு (check and balance) முறையின் கீழான வலுவேறாக்கம் காணப்படுகின்றது.”
நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காக 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் ஆக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளின் பரப்பு குறித்து கலந்துரையாடுக. (20 புள்ளிகள்)

5. சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து அரசியலமைப்புக்களிலும் பிரஜைகளின் “அடிப்படை உரிமைகளைப்” பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதனாலும் அந்த ஏற்பாடுகள் நீதிமன்றங்களினால் பரந்த அளவில் பொருள்கோடல் செய்யப்பட்டிருப்பதனாலும் இலங்கையில் அடிப்படைய உரிமைகள் பற்றிய சட்டம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. (20 புள்ளிகள்)
அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கும் நீதிமன்றத் தீர்ப்புக்களுக்கும் கவனம் செலுத்தி இந்த விடயம் தொடர்பில் விபரிக்க.
6. இலங்கை நீதிமுறை அதிகாரப் படிநிலையில் இலங்கை குடியரசின் மீயுயர் நீதிமன்றமான உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள நியாயாதிக்கம் தொடர்பில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம் விளக்குக. (20 புள்ளிகள்)
7. பின்வரும் தலைப்புக்களில் நான்கிற்கு (04) சிறு குறிப்பு எழுதுக.
- இயற்கை நீதிக் கோட்பாடு (Principles of Natural Justice).
 - 1978 அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளும் அடிப்படைக் கடமைகளும்.
 - அதிகார மீறல் - வலுவிகழ்தல் கோட்பாடு (Doctrine of Ultra Vires).
 - பகிரங்க சேவை மற்றும் பகிரங்க அலுவலர்கள் தொடர்பில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் ஆக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள்.
 - விளம்பற் கட்டளை (Declaratory Order).

(புள்ளிகள் 5X4 = 20)
